

கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பாடசாலைக்குத் திரும்பல்

பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான தகவல்கள்

'பருவம் 2'-இன் 3-ஆம் வாரத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பாடசாலைக்குத் திரும்பும் திட்டத்தினைத் துவங்குகிறோம். இத்திட்டத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அனைத்து வேளைகளிலும்

- மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பாடசாலைகள் பாதுகாப்பான இடங்களாக இருக்கும்.
- வீட்டிலிருந்து படித்தாலும், பாடசாலைக்கு வந்தாலும், அனைத்து மாணவ-மாணவியருக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டங்களே இருக்கும்.
- கால அட்டவணை மாற்றங்களைப் பற்றிய முக்கியமான செய்திகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதனை உறுதிப்படுத்த உங்கள் பாடசாலை உங்களுடன் கொள்ளும் தொடர்பாடல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
- தேவைப்படும்போது பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவது உள்ளடங்க, COVID-19 இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் சுகாதார அறிவுரைகளுக்கு இணங்க, நிர்வகிக்கப்படுவர்.

'படி நிலை 0' (நாம் தற்போது இருக்கும் நிலையாகும் இது) (Phase 0) (current phase))

தேவைப்படும் குடும்பங்களுக்காகப் பாடசாலைகள் திறந்துள்ளன.

- மாணவ-மாணவியர் எவரும் வீட்டிற்குத் திரும்பி அனுப்பப்படக்கூடாது என்பதற்காக, தமது பிள்ளைகளை இயன்றளவு வீட்டிலேயே வைத்திருக்குமாறு குடும்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
- பாடசாலைக்கு வரும் மாணவ-மாணவியர் மேற்பார்வை மட்டுமே செய்யப்படுவர், அவர்களுடைய வழமையான வகுப்புகளில் அல்ல.
- வெளிச்சுற்றுலாக்கள் அல்லது பாடசாலைகளுக்கு இடையேயான நடவடிக்கைகள் ஏதும் இருக்காது.
- தொடர்ந்த அதியுயர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள்.

நீங்கள் கட்டாயமாகத் தொடர்ந்து:

- இயலுமானால் உங்கள் பிள்ளை/பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்கவேண்டும்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகள் வீட்டில் படிப்பதற்கு ஆதரவுதவியாக இருக்கவேண்டும்.
- மின்னஞ்சல் மூலம், அல்லது தேவைப்பட்டால், தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவையைப் பாவித்து உங்களது பாடசாலையுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டுவரவேண்டும்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு சுகவீனம் என்றால், சுகாதார அறிவுரையைப் பின்பற்றி அவர்களை வீட்டில் வைத்திருக்கவேண்டும்.

'படி நிலை 1' (Phase 1)

குறைந்தபட்சமாக ஒரு வாரத்திற்கு ஒரு நாள் மாணவ-மாணவியர் பாடசாலையில் இருப்பர்.

- எந்தக் குழு மாணவ-மாணவியர் எந்த நாளில் பாடசாலைக்கு வருவர் என்பதைப் பாடசாலைகள் தீர்மானிக்கும், ஆனாலும் சகோதரங்களையும் குடும்பத்தினரையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும்.
- ஒவ்வொரு நாளும் தம் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவேண்டிய தேவையுள்ள குடும்பங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யலாம், எந்தவொரு பிள்ளையும் திரும்பி அனுப்பப்படமாட்டாது.
- வகுப்புகள் பிரிக்கப்பட்டுப் பாடசாலையின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும், மற்றும் இடைவேளை நேரங்கள் வெவ்வேறு நேரங்களில் இருக்கக்கூடும்.
- வெளிச்சுற்றுலாக்கள் அல்லது பாடசாலைகளைக்கு இடையேயான நடவடிக்கைகள் ஏதும் இருக்காது.
- தொடர்ந்த அதியுயர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள்.

'படி நிலை 1 தொடர்ச்சி' (Phase 1 continued)

நீங்கள் இப்போது:

- உங்கள் பிள்ளை/பிள்ளைகளை வாரத்திற்கு ஒரு நாள் பாடசாலைக்கு அனுப்பலாம்.
- இயலுமான தருணங்களில் வாரத்தின் மற்ற நாட்களில் உங்கள் பிள்ளையை வீட்டிலேயே வைத்திருக்குமாறு நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்கள்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகள் வாரத்தின் எந்த நாளில் பாடசாலைக்குச் செல்லவேண்டும் என்பதைப் பாடசாலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
- தக்க சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மற்றும் சீருடைக் கடையைப் பாவிக்கலாம்.

நீங்கள் கட்டயமாகத் தொடர்ந்து:

- உங்களுடைய காருக்குள்ளாகவே இருப்பது உள்ளடங்க - பாதுகாப்பாக இருந்தால், உங்கள் பிள்ளை/பிள்ளைகளைப் பாடசாலையில் இறக்கிவிடுதல் மற்றும் அங்கிருந்து ஏற்றிச் செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய பாடசாலையினது அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
- பாடசாலை நுழைவாயில் கதவுகளுக்கு வெளியே கூடுவதைத் தவிர்த்து சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும்.
- இந்தக் கட்டத்தில் சில பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்காது என்பதை நினைவில் கொண்டு, உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு மதிய உணவு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- தொலைவில் இருந்து படிக்கும் நாட்களில் உங்கள் பிள்ளை/பிள்ளைகள் தொடர்ந்து படிப்பதற்கு ஆதரவுதவியாக இருக்கவேண்டும்.
- மின்னஞ்சல் மூலம், அல்லது தேவைப்பட்டால், தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவையைப் பாவித்து உங்களது பாடசாலையுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டுவரவேண்டும்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு சுகவீனம் என்றால், சுகாதார அறிவுரையைப் பின்பற்றி அவர்களை வீட்டில் வைத்திருக்கவேண்டும்.

'படி நிலை 2' (Phase 2)

குறைந்தபட்சமாக ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாணவ-மாணவியர் பாடசாலையில் இருப்பர்.

- எந்தக் குழு மாணவ-மாணவியர் எந்த நாளில் பாடசாலைக்கு வருவர் என்பதைப் பாடசாலைகள் தீர்மானிக்கும், ஆனாலும் சகோதரங்களையும் குடும்பத்தினரையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும்.
- ஒவ்வொரு நாளும் தம் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவேண்டிய தேவையுள்ள குடும்பங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யலாம், எந்தவொரு பிள்ளையும் திருப்பி அனுப்பப்படமாட்டாது.
- வகுப்புக்கள் பிரிக்கப்பட்டுப் பாடசாலையின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும், மற்றும் இடைவேளை நேரங்கள் வெவ்வேறு நேரங்களில் இருக்கக்கூடும்.
- வெளிச்சுற்றுலாக்கள் அல்லது பாடசாலைகளைக்கு இடையேயான நடவடிக்கைகள் ஏதும் இருக்காது.
- தொடர்ந்த அதியுயர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள்.

நீங்கள் இப்போது:

- உங்கள் பிள்ளை/பிள்ளைகளை வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாடசாலைக்கு அனுப்பலாம்.
- இயலுமான தருணங்களில் வாரத்தின் மற்ற நாட்களில் உங்கள் பிள்ளையை வீட்டிலேயே வைத்திருக்குமாறு நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்கள்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகள் வாரத்தின் எந்த நாளில் பாடசாலைக்குச் செல்லவேண்டும் என்பதைப் பாடசாலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
- தக்க சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை மற்றும் சீருடைக் கடையைப் பாவிக்கலாம்.

'படி நிலை 2 தொடர்ச்சி' (Phase 2 continued)

நீங்கள் கட்டாயமாகத் தொடர்ந்து:

- உங்களுடைய காருக்குள்ளாகவே இருப்பது உள்ளடங்க - பாதுகாப்பாக இருந்தால், உங்கள் பிள்ளை/பிள்ளைகளைப் பாடசாலையில் இறக்கிவிடுதல் மற்றும் அங்கிருந்து ஏற்றிச் செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய பாடசாலையினது அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
- பாடசாலை நுழைவாயில் கதவுகளுக்கு வெளியே கூடுவதைத் தவிர்த்து சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும்.
- இந்தக் கட்டத்தில் சில பாடசாலைச் சிறுநுண்ணுச்சாலைகள் திறந்திருக்காது என்பதை நினைவில் கொண்டு, உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு மதிய உணவு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- தொலைவில் இருந்து படிக்கும் நாட்களில் உங்கள் பிள்ளை/பிள்ளைகள் தொடர்ந்து படிப்பதற்கு ஆதரவுதவியாக இருக்கவேண்டும்.
- மின்னஞ்சல் மூலம், அல்லது தேவைப்பட்டால், தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவையைப் பாவித்து உங்களது பாடசாலையுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டுவர வேண்டும்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு சுகவீனம் என்றால், சுகாதார அறிவுரையைப் பின்பற்றி அவர்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.

'படி நிலை 3' (Phase 3)

சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மாணவ-மாணவியர் பாடசாலையில் இருப்பர்.

- அதியளவு சுகாதார ஆபத்து உள்ள மாணவ-மாணவியர்கள் அவரவரது தேவைகளுக்கேற்ப, வீட்டிலிருந்து படிப்பதைத் தொடர்வார்கள்.
- நாள் நெடுக மாணவ-மாணவியர் ஒரே வகுப்பில் இருப்பார்கள், ஆனால் வகுப்பிலுள்ள குழுக்களிடையே ஏற்படும் கலப்புகளைக் குறைப்பதற்காக இடைவேளை நேரங்கள் வேறுபடலாம்.
- வெளிச்சுற்றுலாக்கள் அல்லது பாடசாலைகளைக்கு இடையேயான நடவடிக்கைகள் ஏதும் இருக்காது.
- தொடர்ந்த அதியுயர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள்.

நீங்கள் இப்போது:

- உங்கள் பிள்ளை/பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அனுப்பலாம்.
- 'பொது சுகாதார உத்தரவு'ளினால் கட்டுப்படுத்தப்படாத வேளைகளில், பாடசாலையினது இடங்களில் நடத்தப்படும் சமூக சேவைகளைப் பெறலாம்.
- தக்க சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படும் பாடசாலைச் சிறுநுண்ணுச்சாலைகள் மற்றும் சீருடைக் கடையைப் பாவிக்கலாம்.
- சமூக விலகலைப் பின்பற்றியவாறு உங்கள் பிள்ளை/பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துவரலாம் மற்றும் அங்கிருந்து அழைத்துச் செல்லலாம்.

நீங்கள் கட்டாயமாகத் தொடர்ந்து:

- உங்களுடைய காருக்குள்ளாகவே இருப்பது உள்ளடங்க - பாதுகாப்பாக இருந்தால், உங்கள் பிள்ளை/பிள்ளைகளைப் பாடசாலையில் இறக்கிவிடுதல் மற்றும் அங்கிருந்து ஏற்றிச் செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய பாடசாலையினது அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
- பாடசாலை நுழைவாயில் கதவுகளுக்கு வெளியே கூடுவதைத் தவிர்த்து சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும்.
- இந்தக் கட்டத்தில் சில பாடசாலைச் சிறுநுண்ணுச்சாலைகள் திறந்திருக்காது என்பதை நினைவில் கொண்டு, உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு மதிய உணவு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்குத் தொலைவில் இருந்து படிக்கவேண்டிய தேவை இருந்தால், அவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து படிப்பதற்கு ஆதரவுதவி செய்யவேண்டும்.
- மின்னஞ்சல் மூலம், அல்லது தேவைப்பட்டால், தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவையைப் பாவித்து உங்களது பாடசாலையுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டுவரவேண்டும்.
- உங்கள் பிள்ளை/பிள்ளைகளுக்கு சுகவீனம் என்றால், சுகாதார அறிவுரையைப் பின்பற்றி அவர்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.

'படி நிலை 4' (Phase 4)

முழு பாடசாலைச் செயற்பாடுகளுடன் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மாணவ-மாணவியர் பாடசாலையில் இருப்பர்.

- வழமையான பாடசாலை இடைவேளைகளும், உள்வரல்/வெளியேறல் செயல்பாடுகளும் மீண்டும் துவங்கும்.
- ஒவ்வொரு பாடசாலைக்கும் உரித்தான நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தொடரும்.
- NSW Health -இன் அறிவுரைகள் குறித்துப் பாடசாலை ஊழியர்கள், மாணவ-மாணவியர் மற்றும் குடும்பங்களுடன் கொள்ளப்படும் தொடர்பாடல்கள் நீடிக்கும்.
- Early Childhood Education Sector (ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வித் துறை)-யுடன் NSW Health -இன் அறிவுரைகள் குறித்தத் தொடர்பாடல்கள் நீடிக்கும்.

நீங்கள் இப்போது:

- உங்கள் பிள்ளை/பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அனுப்பலாம்.
- பாடசாலை வெளிச்சுற்றுலாக்களிலும் பாடசாலைகளுக்கிடையே இடம்பெறும் நடவடிக்கைகளிலும் பங்குபற்றலாம்.
- பாடசாலைகளிலுள்ள விளையாட்டு உபகரணங்களைப் பாவிக்கலாம்.
- நீங்கள் வழமையாகச் செய்வது போல உங்கள் பிள்ளை/பிள்ளைகளைப் பாடசாலையில் இறக்கிவிடலாம்.
- வகுப்புகள் மற்றும் கூட்டங்களில் தொண்டராகப் பணியாற்றல் போன்ற பாடசாலை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் பங்குபற்றலாம்.
- உங்கள் பாடசாலையில் வழமையாக நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சமூகக் குழுக்களால் ஒழுங்குசெய்யப்படும் மற்ற நடவடிக்கைகள் போன்ற சேவைகளைப் பாவிக்கலாம்.

தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பு சேவை

மேலதிகமான தகவல்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால் தயவுசெய்து உங்களுடைய பாடசாலை அதிபரை அழையுங்கள். உங்களுடைய விசாரிப்பில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால் 131 450-இல் 'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பு சேவை'யினை அழைத்து உங்களுடைய மொழியில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமெனக் கேளுங்கள். இச்சேவை உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.